



செப்டம்பர் - 15

TNPSC துளிகள்

- ❖ நடப்புக் கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வைக் கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 - ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகளில் மட்டும், தோல்வியுற்ற மாணவர்கள் "அதே வகுப்பில் தடுத்து வைக்கப்பட மாட்டார்கள்".
- ❖ மத்திய சுகாதார நலத் துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் புது தில்லியில் உலக சுகாதார அமைப்பு - தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய அலுவலகத்தின் (Regional Office for South-East Asia - SEARO) 72வது அமர்வைத் தொடங்கி வைத்தார். அவர் இந்த அமர்வின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 - பிராந்தியக் குழுக் கூட்டத்தை இந்தியா நடத்துவது இது 2வது முறையாகும்.
- ❖ போலந்திலிருந்து ஒரு உயர் மட்டத் தூதுக் குழுவானது மகாராஷ்டிராவின் கோல்ஹாப்பூருக்குப் பயணம் மேற்கொண்டது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1943-1947 காலப் பகுதியில் கோல்ஹாப்பூருக்கு அருகில் உள்ள வாலிவேட் முகாமிற்கு 5,000 போலந்து அகதிகள் தஞ்சமடைந்தனர்.
 - வாலிவேட்டில் விரைவில் ஒரு அருங்காட்சியகம் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. குஜராத்தின் ஜாம்நகர் என்ற நகரமானது 5,000 போலந்து அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது.
- ❖ முழுவதுமாக மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளால் ஆன உயர் தரம் கொண்ட ஹம்சபர் ரயில்களில் இருந்து நெகிழ்வு கட்டணத் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் நீக்கியுள்ளது.
 - ஹம்சபர் விரைவு ரயில்கள் முதன்முதலில் கோரக்பூர் மற்றும் ஆனந்த் விஹார் (புது தில்லி) ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே 2016 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
- ❖ IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் மீண்டும் வென்றதன் மூலம் பங்கஜ் அத்வானி தனது உலகப் பட்டங்களை 22 ஆக உயர்த்தினார்.


தேசியச் செய்திகள்

மத்திய கருவிகள் அடையாளப் பதிவு

- ❖ மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் மத்திய கருவிகள் அடையாள பதிவேட்டைத் (Central Equipment Identity Register - CEIR) தொடங்கினார்.
- ❖ நாடு முழுவதும் பரவலாக நடைபெறும் கைபேசிகளின் திருட்டு மற்றும் அவற்றை நகலாக்கம் செய்தல் ஆகியவற்றைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ❖ CEIR என்பது ஒவ்வொரு கைபேசிச் சாதனத்திற்கும் தனித்துவ அடையாளமான 15 இலக்க எண்களைக் கொண்ட சர்வதேச கைபேசி கருவி அடையாளங்களின் (International Mobile Equipment Identities - IMEIs) தரவுத் தளமாகும்.
- ❖ இந்தத் திட்டம் மகாராஷ்டிராவில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுப் பின்னர் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கின்றது.

கடல்சார் தகவல் தொடர்புச் சேவைகள்

- ❖ மத்தியத் தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் கடல்சார் தகவல் தொடர்புச் சேவைகளை மும்பையில் தொடங்கினார்.
- ❖ இது இந்தியாவில் உள்ள பயணக் கப்பல்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் கப்பல்களில் பயணம் செய்யும் போது அந்தக் கப்பலில் உள்ளவர்களுக்கு குரல், தரவு மற்றும் காணொளிச் சேவைகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் கடலில் இருப்பவர்களுக்கு ஒரு உயர் நிலையிலான ஆதரவை வழங்கும்.
- ❖ விசாட் தீர்வுகள் வழங்கும் ஒரு டாடா நிறுவனமான 'நெல்கோ' ஆனது கடல்சார் துறைக்கு அகலக்கற்றைச் சேவைகளை வழங்கும் இந்தியாவின் முதலாவது நிறுவனமாக உருவெடுத்துள்ளது.



சர்வதேசச் செய்திகள்

சவுதி எண்ணெய் ஆலைகளில் ஆளில்லா விமானத் தாக்குதல்

- ❖ ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அப்காய்க்கில் உள்ள சவுதி அராம்கோ எண்ணெய் நிலையங்கள் மற்றும் ஹிஜ்ரத் குரைஸ் ஆகிய இரு முக்கிய எண்ணெய் ஆலைகளின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தினர்.
- ❖ சவுதி அரேபியாவின் புக்கியாக்கில் உள்ள சவுதி அரம்கோவால் செயல்படுத்தப்படும் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமானது உலகின் ஒரு மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஆகும்.
- ❖ இந்தத் தாக்குதலின் காரணமாக, சவுதி அரேபியா அதன் எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவிகித உற்பத்தியைக் குறைத்துள்ளது.

பொருளாதாரச் செய்திகள்

உரிமம் பெறப்படுவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன - உற்பத்தித் துறை

- ❖ பின்வரும் நான்கு பிரிவுகளைத் தவிர மற்ற பொருள்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் கட்டாய உரிமங்களைப் பெற வேண்டியதில்லை என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

- புகையிலையின் சுருட்டுகள் & சிகரெட்டுகள் மற்றும் புகையிலைக்கு மாற்றாகத் தயாரிக்கப்பட்ட பொருட்கள்
- மின்னணு விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்
- தொழில்துறை வெடிபொருட்கள்
- தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருள்கள்
- ❖ மேலும் பாதுகாப்புத் துறையில் உரிமங்கள் பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்ட பிரிவுகளைத் தவிர எந்தவொரு பாகங்கள் அல்லது பொருள்களைத் தயாரிப்பவர் தொழில்துறை / ஆயுத உரிமங்களைப் பெறத் தேவையில்லை.
- ❖ உரிமங்களின் ஆட்சியை அகற்றுவதற்கும் வணிகத்தை எளிதாக்குவதற்கும் அரசு எடுத்துள்ள முயற்சியின் ஒரு பகுதியாக உற்பத்தியாளர்களுக்கான உரிம விதிகளை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.

சுற்றுச்சூழல் செய்திகள்

பாலைவனமாக்கல் குறித்த தில்லிப் பிரகடனம்

- ❖ பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தில் (UN Convention to Combat Desertification - UNCCD) உள்ள உறுப்பு நாடுகளின் 14வது மாநாடானது (Conference of Parties - COP14) கிரேட்டர் நொய்டாவில் முடிவடைந்தது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகள் தில்லிப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டன.



- ❖ UNCCDயின் COP14 ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் நிலச் சீரழிவில் நடுநிலைமையை (Land Degradation Neutrality - LDN) அடைவதற்கான உறுதிப்பாட்டுடன் முடிவடைந்தது.
- ❖ இத்தகைய நடுநிலைமையானது ஒரு நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்த உலகம் முழுவதும் போதுமான நிலம் இருப்பதை உறுதி செய்கிறது என்று ஐ.நாவால் வரையறுக்கப் படுகின்றது.
- ❖ தில்லிப் பிரகடனம் என்பது ஒவ்வொரு நாடும் நிலச் சீரழிவில் நடுநிலைமையை எவ்வாறு அடைவது என்பது குறித்த உலகளாவிய நடவடிக்கையின் ஒரு அறிக்கையாகும்.
- ❖ மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் UNCCDயின் தலைவராக 2 ஆண்டு காலத்திற்கு நீடிப்பார்.

மாநிலச் செய்திகள்

முதலாவது பொதுத் தகவல் தளம் - ராஜஸ்தான்

- ❖ ஒரு முன்னோடி நடவடிக்கையாக, ராஜஸ்தானில் "ஜன் சோசனா" எனப்படும் முதலாவது பொதுத் தகவல் தளம் ஒன்று தொடங்கப்பட்டது.
- ❖ இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 4 (2) உடன் (தகவல்களை திறனுடன் வெளிப்படுத்துதல்) இணங்கிப் பொருந்துகின்றது.
- ❖ இந்தப் பிரிவின் படி, இந்தத் தளமானது அரசு அதிகாரிகள் மற்றும் துறைகள் பற்றிய தகவல்களைத் தானாகவே பொதுமக்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கின்றது.
- ❖ இது ஆரம்பத்தில் 13 துறைகள் தொடர்பான தகவல்களை வழங்கும்.
- ❖ 1990களில் தகவல் அறியும் உரிமை இயக்கத்தைத் தொடங்கிய ராஜஸ்தானுக்கு இந்தத் தளமானது மற்றொரு தனித்துவத்தைக் கொண்டு வருகின்றது.

விளையாட்டுச் செய்திகள்

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பை வெற்றி - இந்தியா

- ❖ கொழும்பில் ஆர். பிரேமதாசா அரங்கத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா வங்காள தேசத்தைத் தோற்கடித்தது.



- ❖ இடது கை சுழற்பந்து வீச்சாளரான அதர்வா அங்கோலேகர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.
- ❖ இது இந்தியாவின் 7வது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை வெற்றியாகும்.

முக்கிய தினங்கள்

உலக தற்கொலை தடுப்பு தினம் - செப்டம்பர் 10

- ❖ உலக தற்கொலை தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
- ❖ இது உலகெங்கிலும் பல்வேறு நடவடிக்கைகளுடன், தற்கொலைகளைத் தடுப்பதற்கு உலகளாவிய அர்ப்பணிப்பு மற்றும் நடவடிக்கைகளை வழங்குவதற்கான

விழிப்புணர்வு நாள் ஆகும்.

- ❖ இதன் முதலாவது தினக் கொண்டாட்டமானது 2003 இல் ஏற்பாடு செய்யப்பட்டது.
- ❖ இது ஆண்டுதோறும் தற்கொலை தடுப்புக்கான சர்வதேச சங்கம், உலக சுகாதார அமைப்பு (WHO - World Health Organization) மற்றும் மனநலத்திற்கான உலகக் கூட்டமைப்பு ஆகியவற்றால் இணைந்து ஒருங்கிணைக்கப் படுகின்றது.
- ❖ ஒவ்வொரு 40 விநாடிகளிலும் ஒருவர் தற்கொலையினால் தங்களது வாழ்க்கையை இழக்கின்றார்.
- ❖ 2019 ஆம் ஆண்டில், உலகெங்கிலும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த WHO ஆனது "40 விநாடிகள் நடவடிக்கை" என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.



தெற்கு - தெற்கு ஒத்துழைப்பிற்கான ஐ.நா தினம் - செப்டம்பர் 12

- ❖ தெற்கு - தெற்கு ஒத்துழைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 12 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
- ❖ 2003 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது டிசம்பர் 19ஐ தெற்கு - தெற்கு ஒத்துழைப்பிற்கான ஐக்கிய நாடுகள் தினமாகக் கொண்டாடுவதாக அறிவித்தது.
- ❖ ஆனால் 2011 ஆம் ஆண்டில் இத்தினமானது செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
- ❖ இத்தேதியானது வளரும் நாடுகளிடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் 1978 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஒரு செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்ட தேதியை நினைவு கூர்கின்றது.
- ❖ தென் அரைக் கோளத்தில் உள்ள நாடுகளுக்குப் பல்வேறு சேவைகளை வழங்குவதற்கான ஐ.நாவின் முயற்சிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.

உலக முதலுதவி நாள் - செப்டம்பர் 14

- ❖ உலக முதலுதவி தினமானது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Federation of Red Cross - IFRC) மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றினால் 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- ❖ செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக் கிழமையானது உலக முதலுதவி தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
- ❖ இத்தினமானது அன்றாட மற்றும் நெருக்கடி கால சூழ்நிலைகளில் முதலுதவியின் மூலம் எவ்வாறு உயிரைக் காப்பாற்ற முடியும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அது மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள் உட்பட அனைவருக்கும்

அணுகக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.

- ❖ 2019 ஆம் ஆண்டின் உலக முதல்தவி தினத்தின் கருத்துரு, "முதல்தவி மற்றும் விடுபட்ட மக்கள்" ஆகும்.

பேரறிஞர் அண்ணா பிறந்த தினம் - செப்டம்பர் 15

- ❖ முன்னாள் முதலமைச்சரும் திராவிடத் தலைவருமான சி.என். அண்ணாதுரையின் 111வது பிறந்த நாளானது செப்டம்பர் 15 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.



- ❖ அவரது குறிப்பிடத்தக்க சாதனைகள்:
 - மதராஸ் மாநிலத்தைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றியது
 - வேதச் சடங்குகளை மறுக்கும் "சுய மரியாதைத்" திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியது.
 - தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
 - முழு பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி அல்லாத முதலாவது முதல்வர்.
- ❖ 1969 ஆம் ஆண்டில், அவரது இறுதிச் சடங்கானது உலகின் இரண்டாவது மிகப்பெரிய உலகச் சாதனையாக தற்பொழுதும் விளங்குகின்றது.
- ❖ அவரது இறுதி ஊர்வலத்தில் 1.5 கோடி மக்கள் கலந்து கொண்டதாக கின்னஸ் சாதனைப் புத்தகம் தெரிவிக்கின்றது.

